

தலைப்பு – 243 அபிவிருத்தி நிதி திணைக்களம் - 2024

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 அபிப்பிராயம்

தலைப்பு 243 - அபிவிருத்தி நிதி திணைக்களத்தின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று, அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயலாற்றல் கூற்று, காசுப்பாய்ச்சலுடன் கூடிய 2024 திசெம்பர் 31 ஆந் திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்துடன் சேர்த்து வாசிக்கப்படும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 11(1) பிரிவின் பிரகாரம் அபிவிருத்தி நிதி திணைக்களத்தின் நிதிக்கூற்றுக்கள் தொடர்பான எனது கருத்துரைகளும் அவதானிப்புகளும் உள்ளடங்கிய பொழிப்பறிக்கை 2025 யூன் 04 ஆந் திகதி கணக்கீட்டு உத்தியோகத்தருக்கு வழங்கப்பட்டது. கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 11(2) பிரிவின் பிரகாரம் திணைக்களத்திற்குரிய விரிவான முகாமைத்துவ கணக்காய்வு அறிக்கை 2025 ஆகஸ்ட் 04 ஆந் திகதி கணக்கீட்டு உத்தியோகத்தருக்கு வழங்கப்பட்டது. இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 10 ஆம் பிரிவின் பிரகாரம் இந்த அறிக்கை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படுகின்றது.

2024 திசெம்பர் 31 ஆந் திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அபிவிருத்தி நிதி திணைக்களத்தின் நிதிக்கூற்றுக்களில், நிதி நிலைமை, நிதிச் செயலாற்றல் மற்றும் காசுப்பாய்ச்சல், நிதிக்கூற்றுக்களுக்கான குறிப்பு 1 இல் குறிப்பிடப்பட்டுள்ள நிதிக்கூற்றுக்களை தயாரிப்பதற்கான அடிப்படைக்கு இணங்க அனைத்து பொருண்மையானவை தொடர்பிலும் நியாயமான நிலைமையை பிரதிபலிக்கின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். நிதிக்கூற்றுக்கள் தொடர்பாக எனது பொறுப்பு, கணக்காய்வாளரின் பொறுப்பு என்ற பிரிவில் மேலும் விபரிக்கப்பட்டுள்ளது. எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 விடயமொன்றை வலியுறுத்தல் - நிதிக்கூற்றுக்களை தயாரிப்பதற்கான அடிப்படை

(i) நிதிக்கூற்றுக்களை தயாரிப்பதற்கான அடிப்படை

இந்த நிதிக்கூற்றுக்களை தயாரிக்கும் அடிப்படையை விபரிக்கும் நிதிக்கூற்றுக்களுக்குரிய குறிப்பு 1 தொடர்பில் கவனம் செலுத்துமாறு கோருகின்றேன். நிதிக்கூற்றுக்கள் அரசின் நிதிப்பிரமாணம் 150 மற்றும் 151 மற்றும் 2025 பெப்ரவரி 21 ஆந் திகதி திருத்தப்பட்ட 2024 திசெம்பர் 16 ஆந் திகதிய அரசு கணக்குகள் வழிகாட்டி இலக்கம் 06/2024 இன் பிரகாரம் அபிவிருத்தி நிதி திணைக்களத்தினதும், பொதுத் திறைசேரியினதும் மற்றும் பாராளுமன்றத்தினதும் தேவைப்பாட்டுக்காக தயாரிக்கப்பட்டுள்ளது. அதனால், இந்த நிதிக்கூற்றுக்கள் வேறு நோக்கங்களுக்கு பொருத்தமற்றதாக இருக்கக்கூடும். எனது அறிக்கை அபிவிருத்தி நிதி திணைக்களத்தினதும், பொதுத் திறைசேரியினதும் மற்றும் இலங்கை

பாராளுமன்றத்தினதும் பயன்பாட்டினை மாத்திரம் நோக்கமாக கொண்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் எனது அபிப்பிராயத்தில் எந்த மாற்றமும் ஏற்படாது.

(ii) கடப்பாடுகள் மற்றும் பொறுப்புக்களுக்கு உட்படல்

நிதிக்கூற்றுக்களில் கடப்பாடுகள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான கூற்று (இணைப்பு iii) தொடர்பில் கவனம் செலுத்துகின்றோம். 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறு சிரேஸ்ட பிரஜைகள் வைப்புக்களுக்கான கடன் திட்டத்தின் கீழ் செலுத்த வேண்டிய நிலுவைக் கடன் வட்டி ரூபா 55,728,440,383 மற்றும் நவ சப்பிரி கிராமிய கடன் திட்டத்தின் கீழ் செலுத்த வேண்டிய நிலுவைக் கடன் வட்டி ரூபா 844,600,604 பொறுப்பாக நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்படாமல் கடப்பாடுகள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான கூற்றில் குறிப்புக்களின் மூலம் வெளிப்படுத்தப்பட்டிருந்தது.

இந்த விடயம் தொடர்பாக எனது அபிப்பிராயம் மாறுபடவில்லை.

1.4 நிதிக்கூற்றுக்கள் தொடர்பாக கணக்கீட்டு உத்தியோகத்தரின் பொறுப்பு

அரசின் நிதிப்பிரமாணம் 150 மற்றும் 151 மற்றும் 2025 பெப்ரவரி 21 ஆந் திகதி திருத்தப்பட்ட 2024 திசெம்பர் 16 ஆந் திகதிய அரசு கணக்குகள் வழிகாட்டி இலக்கம் 06/2024 இன் பிரகாரம் அனைத்து பொருண்மையானவை தொடர்பிலும் நியாயமான நிலைமையை பிரதிபலிக்கும் வகையில் நிதிக்கூற்றுக்களைத் தயாரித்தல் மற்றும் மோசடிகள் மற்றும் தவறுகள் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்று அற்ற நிதிக்கூற்றுக்களை தயாரிக்க கூடிய வகையில் உள்ளகக் கட்டுப்பாட்டினை தீர்மானித்தல் கணக்கீட்டு உத்தியோகத்தரின் பொறுப்பாகும்.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16(1) பிரிவின் பிரகாரம் திணைக்களத்தால் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு முடியுமான வகையில் தனது வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக உரிய வகையில் புத்தகங்கள் மற்றும் அறிக்கைகளை பேணிச் செல்லல் வேண்டும்.

தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 38(1)(இ) உப பிரிவின் பிரகாரம் திணைக்களத்தின் நிதிக் கட்டுப்பாட்டிற்காக ஆக்கபூர்வமான உள்ளகக் கட்டுப்பாட்டு முறைமையொன்று தயாரிக்கப்பட்டு பேணிச் செல்லப்படுவதனை கணக்கீட்டு உத்தியோகத்தர் சான்றுறுதிப்படுத்த வேண்டியதுடன் அம்முறைமையின் செயற்திறன் தொடர்பாக காலத்திற்கு காலம் மீளாய்வொன்று மேற்கொள்ளப்பட்டு அதற்கமைய அம்முறைமையை செயற்திறனாக மேற்கொள்வதற்கு தேவையான மாற்றங்கள் மேற்கொள்ளப்படல் வேண்டும்.

1.5 நிதிக்கூற்றுக்களின் கணக்காய்வு தொடர்பாக கணக்காய்வாளரின் பொறுப்பு

ஒட்டு மொத்தமாக நிதிக்கூற்றுக்கள், மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்டதாக நியாயமான உறுதிப்படுத்தலொன்றை பெற்றுக்கொள்வது மற்றும் எனது அபிப்பிராயம் உள்ளடக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை வழங்குவது எனது நோக்கமாகும். நியாயமான உறுதிப்படுத்தல் உயர் மட்டத்திலான உறுதிப்படுத்தலொன்றாக இருந்த போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வினை மேற்கொள்ளும் போது அது எப்போதும் பொருண்மையான தவறான கூற்றுக்களின் இல்லாமை என்பதன் உறுதிப்படுத்தலொன்றல்ல. மோசடி அல்லது தவறுகள் தனியாகவோ கூட்டாகவோ தாக்கமளிப்பதால் பொருண்மையான தவறான கூற்றுக்கள் இருக்கக்கூடியதாக இருப்பதுடன் இந்நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பயன்படுத்துவோரால் எடுக்கப்படும் பொருளாதார தீர்மானங்கள் மீதான தாக்கத்தின் அடிப்படையில் தங்கியிருக்கும்.

இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் பகுதியொன்றாக என்னால் கணக்காய்வின் போது துறைசார் வெளிப்படை மற்றும் தொழில்துறைசார் பின்னணியுடன் செயற்படுத்தப்பட்டது. என்னால் மேலும்,

- வெளியிடப்பட்ட கணக்காய்வு அபிப்பிராயத்திற்கு அடிப்படையொன்றை வழங்கும் போது மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களின் ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்று உருவாகும் ஆபத்தினை இனங்காணுதல் மற்றும் மதிப்பீட்டு செய்தல் என்பவற்றிற்காக சந்தர்ப்பத்திற்கு பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடப்பட்டு செயற்படுத்தப்பட்டன. தவறுதலாக காண்பிப்பதன் காரணமாக இடம்பெறும் பொருண்மையான பிறழ் கூற்றினால் எழும் தாக்கத்தினை விட மோசடிகளால் இடம்பெறும் தாக்கம் பாரியதாக இருப்பதுடன் தவறான கூட்டிணைவு, தவறான ஆவணங்களைத் தயாரித்தல், வேண்டுமென்றே விட்டுவிடுதல், தவறாக காண்பித்தல் அல்லது உள்ளக கட்டுப்பாட்டை தவிர்ப்புச் செய்தல் போன்ற காரணங்களால் ஆகும்.
- உள்ளக கட்டுப்பாட்டின் ஆக்கபூர்வமானதன்மை தொடர்பாக அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் எண்ணத்தில் அல்லாமல் சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடும் பொருட்டு உள்ளகக் கட்டுப்பாடு தொடர்பாக தெளிவொன்று பெற்றுக் கொள்ளப்பட்டது.
- வெளிப்படுத்தல்கள் உள்ளடக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களின் கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கத்திற்காக அடிப்படையான கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் சம்பவங்கள் பொருத்தமான மற்றும் நியாயமான வகையில் நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக மதிப்பீடு செய்தல்.
- நிதிக்கூற்றுக்களின் கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கத்திற்கான கொடுக்கல் வாங்கல்கள் சம்பவங்கள் பொருத்தமாகவும் நியாயமாகவும் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் வெளிப்படுத்தல்கள் உள்ளடக்கப்பட்ட நிதிக் கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தலும் மதிப்பீடு செய்யப்பட்டது.

எனது கணக்காய்வில் இனங்காணப்பட்ட முக்கியமான கணக்காய்வு கண்டுபிடிப்புக்கள் பிரதான உள்ளகக் கட்டுப்பாட்டு பலவீனங்கள் மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பாக பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தருக்கு தெரியப்படுத்தியுள்ளேன்.

2. ஏனைய சட்டத் தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கை

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 6(1)(ஈ) பிரிவின் பிரகாரம் பின்வரும் விடயங்களை நான் தெரிவித்துக்கொள்கின்றேன்.

- (அ) நிதிக்கூற்றுக்கள் முன்னைய ஆண்டின் நிதிக்கூற்றுக்களுடன் நேரொத்ததாக உள்ளது எனவும்,
- (ஆ) முன்னைய ஆண்டிற்குரிய நிதிக்கூற்றுக்கள் தொடர்பாக என்னால் வழங்கப்பட்ட பரிந்துரைகள் அமுல்படுத்தப்பட்டிருந்தன.

3. நிதி மீளாய்வு

3.1 செலவின முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்துரை	பரிந்துரை
(அ) மீளாய்வாண்டின் போது மீண்டெழும் மற்றும் மூலதன செலவின விடயங்கள் 04 இற்காக கூட்டுமொத்தமாக ரூபா 48,823,212,000 அதாவது மதிப்பீடு செய்யப்பட்ட நிதியேற்பாட்டில் 14 சதவீதம் முதல் 163 சதவீதம் வரையிலான வீச்சில் குறைநிரப்பு மதிப்பீட்டின் மூலம் மேலதிக நிதியேற்பாடு ஒதுக்கப்பட்டிருந்தது.	ஏற்றுக் கொள்கின்றோம்.	தேவைக்கு இணங்க பொருத்தமான மதிப்பீடு தயாரிக்கப்படல் வேண்டும்.
(ஆ) மீளாய்வாண்டின் போது மீண்டெழும் மற்றும் மூலதன செலவின விடயங்கள் 06 இனது நிதியேற்பாட்டில் கூட்டுமொத்தமாக ரூபா 1,065,155,600 தொகை 0 சதவீதம் முதல் 19 சதவீதம் வரையிலான வீச்சில் நிதியேற்பாடு குறைத்தலும், மீண்டெழும் மற்றும் மூலதன செலவின விடயங்கள் 14 இனது கூட்டுமொத்தம் ரூபா 1,065,155,600 தொகை 01 சதவீதம் முதல் 264 சதவீதம் வரையிலான வீச்சில் நிதியேற்பாடு அதிகரித்தலும் நிதிப்பிரமாணம் 66 இன் கீழ் மாற்றல்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.	ஏற்றுக் கொள்கின்றோம்.	மேற்படி
(இ) மீளாய்வாண்டின் போது ஆரம்ப மதிப்பீட்டு நிதியேற்பாடு இன்றி மீண்டெழும் மற்றும் மூலதன செலவினங்கள் 05 இற்காக குறைநிரப்பு மதிப்பீட்டின் மூலம் ரூபா 16,180,000,000 மற்றும் நிதிப்பிரமாணம் 66 இன் கீழ் ரூபா 5,132,600 நிதியேற்பாடு ஒதுக்கப்பட்டிருந்தது.	ஏற்றுக் கொள்கின்றோம்.	மேற்படி
(ஈ) திட்டமிடப்பட்ட பணிகளை நிறைவேற்றுவதற்கு மீண்டெழும் மற்றும் மூலதன செலவின விடயங்கள் 27 இற்காக ஒதுக்கப்பட்டிருந்த கூட்டுமொத்தமான ரூபா 35,173,468,000 நிதியேற்பாடுகளில் கூட்டுமொத்தமாக ரூபா 23,677,747,194 ஆன நிதியேற்பாடு செலவிடப்படாமல் சேமிக்கப்பட்டிருந்ததுடன் அந்த சேமிப்பு தேறிய நிதியேற்பாட்டில் 35 சதவீதம் முதல் 100 சதவீதம் வரையிலான வீச்சினைக் கொண்டிருந்தது.	ஏற்றுக் கொள்கின்றோம்.	மதிப்பீடு செய்யப்பட்ட நிதியேற்பாடு உச்ச அளவில் பயன்படுத்துதல் மற்றும் தேவைக்கு இணங்க பொருத்தமான மதிப்பீடு தயாரித்தல் வேண்டும்.

(உ) தெரிவுப் பரிசோதனையின் பிரகாரம் சரி	நிதிப்பிரமாணத்தின் பிரகாரம்
நிதிப்பிரமாணம் 137 இன் படி கொடுப்பனவுகள் செய்யப்பட்டுள்ளது.	நடவடிக்கை
அங்கீகரிக்கும் உத்தியோகபூர்வ முத்திரை இட்டு அங்கீகரிக்கும் உத்தியோகத்தரால் கையொப்பம் இடப்படாத கூட்டுமொத்தமான பெறுமதி ரூபா 4,873,397,056 ஆன 03 உறுதிச்சீட்டுக்கள் காணப்பட்டது.	எடுத்தல் வேண்டும்.

3.2 பொறுப்புக்கள் மற்றும் கடப்பாடுகளுக்கு உட்படல்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்துரை	பரிந்துரை
(அ) நிதிப்பிரமாணம் 94(2) இன் பிரகாரம் சிரேஸ்ட பிரஜைகளின் வைப்புக்காக பொறுப்பாக கடப்பாடு ஏற்படக் கூடிய நிலுவைக் கடன் வட்டி ஏற்பட்ட மூன்று வருடங்களுக்குள் நிதியேற்பாடு செய்யப்பட்ட தொகையின் அளவிற்கு சமமான பெறுமதியில் 50 சதவீத எல்லையான ரூபா 9,310,916,667 ஆக இருக்க வேண்டிய போதிலும் திணைக்களத்தால் அந்த எல்லையை விஞ்சி 2024 திசெம்பர் 31 ஆந் திகதி வரையில் ரூபா 46,417,523,716 நிலுவைக் கடன் வட்டிக்காக பொறுப்புக்களுக்கு உட்பட்டிருந்தது.	சந்தர்ப்ப சூழ்நிலையில் அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.	நிதிப்பிரமாணத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
(ஆ) மீளாய்வாண்டிற்குரிய 08 செலவின விடயங்களின் கூட்டுமொத்தமான ரூபா 17,930,681 ஆன கொடுப்பனவுகள் பொறுப்புக்களாக நிதிக்கூற்றுக்களில் இனங்காணப்பட்டிருக்கவில்லை.	தவறு ஒன்றினால் பொறுப்பு பதிவேட்டில் பதியப்படாமை, கணக்குக் கூற்றுக்கள் தயாரிக்கப்பட்ட பின்னர் வட்டி உதவி விண்ணப்பம் கிடைத்தமை மற்றும் 2025 ஆம் ஆண்டில் கொடுப்பனவாக பேரேட்டில் உள்ளடக்கியதன் காரணமாக பொறுப்புக்களாக நிதிக்கூற்றில் இனங்காணப்படவில்லை. சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.	உரிய கணக்காண்டில் சகல பொறுப்புகளையும் இனங்காண்பதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

(இ) 2024 திசெம்பர் 16 ஆந் திகதிய அரசு சரி செய்யப்பட்டுள்ளது.	சுற்றறிக்கை ஆலோசனையின் பிரகாரம் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
கணக்குகள் வழிகாட்டி இலக்கம் 06/2024 இற்கு இணங்க நிதிக்கூற்றுக்களில் உள்ளடங்க வேண்டிய இணைப்பு iv பொறுப்புக்கள் தொடர்பான கூற்று I படிவத்தில் நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கி கணக்காண்டுக்கு உரிய நிதிப்பிரமாணம் 94 (2) மற்றும் (3) இன் பிரகாரம் ஏற்படுத்தப்பட்ட பொறுப்புக்கள் குறிப்பிடப்பட வேண்டிய போதிலும் அவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படவில்லை.	

3.3 வைப்பு மீதிகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்துரை	பரிந்துரை
(அ) நிதிப்பிரமாணம் 571 (2) மற்றும் (3) இன் பிரகாரம் காலாவதியான சகல வைப்புக்களும் உரிய கணக்குகள் அல்லது அரசாங்க வருமானத்தில் செலவு வைப்பதற்கு அல்லது கூடிய விரைவில் மீள் செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டியிருந்த போதிலும் இலக்கம் 6000-0-0-013-0-186-0 வைப்புக் கணக்கில் ரூபா 1,077,683 மீதி ஒன்று 2025 மே 31 ஆந் திகதி வரையிலும் காணப்பட்டது.	இந்தியக் கடன் வசதியின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களுக்காக 2025.03.31 ஆந் திகதி வரை செலுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதற்கு வசதிகள் வழங்கியமையினால் இறக்குமதியாளர்களினால் வைப்புச் செய்யப்பட்ட பணத்தை செலுத்தும் பரிந்துரை விநியோகிப்பதற்கு தேவையான ஏனைய தகைமைகளை பூர்த்தி செய்யும் வரை இந்த வைப்புக் கணக்கில் நிறுத்தி வைக்கப்பட்டு உரிய மீள் நினைவூட்டல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.	நிதிப்பிரமா ணத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
(ஆ) திணைக்களத்தின் இலக்கம் 6000-0- 0-0-013-0-186-0 என்ற பொது வைப்புக் கணக்கில் கொடுப்பனவு நிரலின் மீதி ரூபா 382,569,939 ஆக இருந்த போதிலும் திறைசேரிப் புத்தகங்களின் பிரகாரம் அது ரூபா 13,206,697,892 ஆனமையால் ரூபா 12,824,127,953 வேறுபாடு காணப்பட்டது.	இந்த வைப்புக் கணக்கு ஊடாக வருகின்ற கொடுப்பனவுகள் திறைசேரி அச்சிடல் பிரதி ஊடாக மேற்கொள்ளப்படுவதுடன் வைப்பாளர்களுக்கு மீண்டும் செலுத்துதல் மாத்திரம் அபிவிருத்தி நிதி திணைக்களத்தின் CIGAS முறைமை ஊடாக கணக்கீடு செய்யப்படுகின்றமை ரூபா 12,824,127,953 வேறுபாட்டுக்கு காரணமாக இருந்தது. வழங்குனர்களுக்கு செலுத்துவதற்கு உரிய பதிவுகள் திணைக்கள CIGAS முறைமையில் இருந்து அகற்றுவதற்கு அரசு கணக்குகள் திணைக்களத்திற்கு கோரிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.	திறைசேரி புத்தகங்கள் மற்றும் திணைக்கள புத்தகங்கள் ஒப்பீடு செய்து வேறுபாடுக ளுக்கான சீராக்கங்கள் மேற்கொள்ள ப்படல் வேண்டும்.

3.5 அரசாங்க உத்தியோகத்தர்களின் முற்பணக் கணக்கு

கணக்காய்வு அவதானிப்புக்கள்	கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்துரை	பரிந்துரை
ஒதுக்கீட்டுச் சட்டத்தின் அதிகாரம் வழங்கப்பட்டுள்ள திணைக்களத்தின் ஆகக் கூடிய வரவு மீதி எல்லை ரூபா 12,000,000 ஆக இருந்த போதிலும் மீளாய்வாண்டின் இறுதியின் போது உள்ளபடியான எல்லை ரூபா 7,015,393 ஆக காணப்பட்டதுடன் அடையப்படாத ஆகக் கூடிய வரவு மீதி எல்லை ரூபா 4,984,607 அதாவது அங்கீகரிக்கப்பட்ட எல்லையில் 42 சதவீதமாக இருந்தது. அதன் பிரகாரம் உரிய மதிப்பீடுகள் பொருத்தமான அடிப்படையில் தயாரிக்கப்படாது இருந்தமை அவதானிக்கப்பட்டது.	திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் சிலர் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விடுமுறை பெற்றுச் சென்றதன் காரணமாக கடன் மீளச் செலுத்துதல் மற்றும் இடமாற்றலாகிச் சென்ற உத்தியோகத்தர்களுக்கு பதிலாக மீண்டும் உத்தியோகத்தர்கள் வருகை தராமையால் வெற்றிடம் காணப்பட்டமையும் பதவி நிலை உத்தியோகத்தர் கடன் வழங்கப்படாது இருந்தமையும் வேறுபாட்டிற்கான காரணம் ஆகும்.	மதிப்பீடுகளை மிகவும் பொருத்தமானதாக தயாரிப்பதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

4. செயற்பாட்டு மீளாய்வு

4.1 பணிப்பொறுப்புக்களை நிறைவேற்றுவதில் தாமதம்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்துரை	பரிந்துரை
சேதனப் பசளை மற்றும் சேதன தொற்று நீக்கிகள், களை நாசினி உற்பத்தியாளர்களுக்காக அமுல்படுத்தப்படுகின்ற கடன் உத்தேசத் திட்டத்தின் கீழ் 2024 திசம்பர் 31 இல் உள்ளவாறு 03 நிதி நிறுவனங்களுக்கு திணைக்களத்தால் செலுத்த வேண்டிய ரூபா 1,364,636 ஆன கடன் வட்டி தீர்த்து வைக்கப்படாமல் நிலுவையாகக் காணப்பட்டது.	2024 ஆம் ஆண்டு உரிய வங்கிக்கு செலுத்த வேண்டிய நிலுவைக் கடன் வட்டி தொடர்பாக கணக்காய்வு செய்யப்பட்ட கடன் உதவி விண்ணப்பங்கள் 2024.12.31 ஆந் திகதி வரையில் உரிய வங்கியின் மூலம் அபிவிருத்தி நிதி திணைக்களத்திற்கு அனுப்பப்படவில்லை.	திட்டமிடப்பட்ட பிரகாரம் திணைக்களத்தின் உரிய பணிகளை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

4.2 பெறுகைகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்துரை	பரிந்துரை
அரச நிறுவனங்களுக்கு அரச இலத்திரனியல் பெறுகை முறைமை அறிமுகப்படுத்தல் தொடர்பான 2018 ஒக்தோபர் 23 ஆம் திகதிய இலக்கம் 05/2018 மற்றும் 2019 திசம்பர் 17 ஆந் திகதிய இலக்கம் 08/2019 என்ற அரச நிதி சுற்றறிக்கையின் பிரகாரம் அரச பெறுகைகள் நிறுவனத்தின் விலை ஒப்பீட்டு முறையில் பெறுகைகள் செய்யும் போது	ஏற்றுக் கொள்கின்றோம்.	சுற்றறிக்கை ஆலோசனையின் பிரகாரம் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

இலத்திரனியல் பெறுகை முறைமை பயன்படுத்தப்பட வேண்டியிருந்தமை காண்பிக்கப்பட்ட போதிலும் திணைக்களத்தால் மேற்கூறப்பட்ட சுற்றறிக்கையின் பிரகாரம் நடவடிக்கை எடுக்காமல் 2024 ஆம் ஆண்டில் 04 சந்தர்ப்பங்களின் போது கூட்டுமொத்தமாக ரூபா 658,442 ஆன பெறுகை விடயங்கள் சந்தை விலை ஒப்பீட்டு முறையின் கீழ் வழங்கப்பட்டிருந்தது.

4.3 சொத்துக்கள் முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்துரை	பரிந்துரை
திணைக்களத்திற்குரிய மோட்டார் வாகனத்தின் ஓட்டக் குறிப்புக்களின் பிரகாரம் இறுதி தடவையாக 2024 மே மாதம் 29 ஆம் திகதி ஓடப்பட்டிருந்த இந்த வாகனம் 2025 ஏப்ரல் 10 ஆந் திகதி வரையிலும் பழுதுபார்ப்பதற்கு நடவடிக்கை எடுக்காமையால் ஒரு வருடத்திற்கு அண்மித்த காலம் விளைவற்றுக் காணப்பட்டது.	இந்த வாகனம் மிகையாக இருந்தமையால் பழுது பார்க்கக் கூடிய திணைக்களத்திற்கு கையளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.	திணைக்களத்தின் சொத்துக்களை வினைத்திறனாகவும் செயற்திறனாகவும் பயன்படுத்துதல் வேண்டும்.

5. மனிதவள முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்துரை	பரிந்துரை
மீளாய்வாண்டின் இறுதியின் போது திணைக்களத்தில் அங்கீகரிக்கப்பட்ட 59 பதவிகளில் 11 பதவிகள் அதாவது மொத்த பதவிகளில் 19 சதவீதம் வெற்றிடமாகக் காணப்பட்டதுடன் இதில் சிரேஸ்ட் நிலையில் அங்கீகரிக்கப்பட்ட 23 பதவிகளில் 07 பதவிகள் அதாவது 30 சதவீதம் உள்ளடங்கியிருந்தது.	காணப்படுகின்ற அலுவலக இடவசதிகளின் பிரகாரம் வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.	வெற்றுடங்களை நிரப்புவதற்கோ அல்லது பொருத்தமான பிரகாரம் பதவியணியினரை திருத்துவதற்கோ நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.